

இலங்கை கணக்காளர் சேவையின் I ஆந் தரத்துடைய உத்தியோகத்தர்களை விசேட

தரத்துக்கு தரமுயர்த்துதல்

(2015.01.01 தொடக்கம் 2021.09.30 ஆந் திகதி வரை நிலவுகின்ற

வெற்றிடங்களுக்கானது)

இலங்கை கணக்காளர் சேவையின் விசேட தரத்தில் 2015.01.01 முதல் 2021.09.30 ஆந் திகதி வரை நிலவுகின்ற வெற்றிடங்களுக்காக I தரத்துடைய உத்தியோகத்தர்களை விசேட தரத்துக்கு தரமுயர்த்துவதற்கான அறிவித்தல் இலக்கம் 02 இன் கீழ் இவ்வமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள எனது இலக்கம் MPubAd/AcSD/II/SP Grade (IV லெல்) மற்றும் 2021.12.29 ஆந் திகதிய விண்ணப்பங்களைக் கோரும் அறிவித்தலுக்கு மேலதிகமானது.

02. அவ் வெற்றிடங்களை நிரப்பும் போது ஏற்புடையதாக்கிக் கொள்ளும் வகையில் இங்கு இணைப்பு I ஆக திருத்தியமைக்கப்பட்ட புள்ளி வழக்கும் நடைமுறையை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் இலக்கம் PSC/APP/2021/1696/07 மற்றும் 2022.10.04 ஆந் திகதிய கடிதத்தின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திகதி : 2022.10.10

ஒப்பம்./ திரு. கே. டி. என். ரஞ்சித் அசோக
மேலதிகச் செயலாளர் (பொது நிர்வாகம்)
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்
செயலாளருக்குப் பதிலாக

**இலங்கை கணக்காளர் சேவையின் உத்தியோகத்தர்களை விசேட தரத்துக்கு
தரமுயர்த்துவதற்காக நேர்முகப் பரீட்சை போது புள்ளிகள் வழங்கும் நடைமுறை
(2015.01.01 – 2021.09.30 வரையான காலப்பகுதிக்குரியது)**

தொடரிலக்கம்	தேர்வளவுகள்	புள்ளிகள்	அதிகபட்ச புள்ளிகள்
1.	<p><u>சேவையுப்பு நிலை</u></p> <p>I. 1995.07.06 ஆந் திகதிய இலக்கம் 878/11 இனையுடைய இலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணத்தின் (பழைய சேவைப் பிரமாண) படி மற்றும் 2010.09.10 ஆந் திகதிய மற்றும் இலக்கம் 1670/33 இன் இலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணத்தின் (புதிய சேவைப் பிரமாண) படி இலங்கை கணக்காளர் சேவையின் I ஆந் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னரான சேவைக் காலத்துக்குரிய முனைப்புடனான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்திற்காக (அதிக முனைப்புடன் மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்துடன் கூடிய விண்ணப்பதாரிக்கு அதிகபட்ச புள்ளியினை வழங்கி அதன் விகிதாசாரத்திற்கு ஏற்புடையதாக மற்றைய விண்ணப்பதாரிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.)</p> <p>II. 1995.07.06 ஆந் திகதிய மற்றும் இலக்கம் 878/11 இனையுடைய இலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணத்தின் (பழைய சேவைப் பிரமாண) படி இலங்கை கணக்காளர் சேவையின் II ஆம் வகுப்பின் I ஆந் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னரான சேவையில் II - ஆம் வகுப்பின் I - ஆந் தரத்தின் சேவைக் காலத்திற்கு உரித்தான முனைப்புடனான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்திற்காக 2010.09.10 ஆந் திகதிய மற்றும் இலக்கம் 1670/33 இனையுடைய இலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணத்திற்கு (புதிய சேவைப் பிரமாணம்) ஏற்ப இலங்கை கணக்காளர் சேவையின் II ஆந் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னரான II - ஆந் தரத்துடைய சேவைக் காலத்திற்கான முனைப்புடனான மற்றும் திருப்திகரமான</p>	50	90
		40	

	<p>சேவைக் காலத்திற்காக (அதிக முனைப்புடன் மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்துடன் கூடிய விண்ணப்பதாரிக்கு அதிகபட்ச புள்ளியினை வழங்கி அதன் விகிதாசாரத்திற்கு ஏற்புடையதாக மற்றைய விண்ணப்பதாரிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.)</p>		
2.	<p>திறமை</p> <p>தரமுயர்த்துவதற்கான திறமையை பூர்த்தி செய்துள்ள திகதிக்கு உடன்முன்னரான 05 வருட செயலாற்றுகை அறிக்கைக்கு ஏற்ப திறமைக்கான புள்ளிகள் வழங்கப்படும்.</p> <ul style="list-style-type: none"> • அதிசிறந்த • சாதாரண அளவினை விடக் கூடுதலான • திருப்திகரமான 	<p>02 01 0.5</p>	10
	மொத்தப் புள்ளிகள்		100